1978 ஆகஸ்ட் 31]

தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் எந்த விவசாயி நெல் அளித்தாலும் அதை மோட்டா ரகத்திற்கு குவிண்டால் ரூ. 90 விலையிலும் நடுத்தரம் ரூ. 95-க்கும் 1-2-1978 முதல், நேரடிக் கொள்முதல் நிலையங்களில் வாங்கி வந்தது. 15-7-1978 முதல் நெல்வரத்து நின்று விட்டதால் நிலையங்கள் மூடப்பட்டன. முதல் ரக நெல் விதைகள் பெற்ற விவசாயிகளிடம் மட்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் வாங்கியது என்பது சரியல்ல.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 1-6-1978 முதல் வட ஆற்காடு மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனைக் கூடங்களில் நெல் வாங்கப்படுகிறது.

(ஆ) கேள்விக்கு இடமில்லை.

திரு. த. வேணுகோபால்: பேரவைத் தலைவர் அவர்களே, தரமான விதை நெல் வைத்திருக்கும் எல்லா விவசாயிகளிடமிருந்தும் நெல்லை வாங்குவதற்கு அரசுக்கு உத்தேசம் உண்டா?

மாண்புமிகு திரு. க. உரொ. எட்மண்ட்: தலைவர் அவர்களே, அப்படிப்பட்ட உத்தேசம் எதுவும் இப்போது அரசிடம் இல்லை.

திரு. இரெ. இராசமாணிக்கம்: பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது குறுவை அறுவடை துவங்கப்பட்டு எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் விவசாயிகளிடமிருந்து நியாய விலையில் நெல் கொள்முதல் செய்வதற்கு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் மூலமாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?

மாண்புமிகு திரு. க. உரொ. எட்மண்ட்: தலைவர் அவர்களே, அரசுக்குத் தெரிந்த வரையில் இன்னும் குறுவை அறுவடை ஆரம்பமாகவில்லை.

கோவை புதூரில் முன்னாள் இராணுவத்தினர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகள்.

* வினா 7—திரு. ஆ. நடராசன்: மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா?

(அ) கோவை மாவட்ட முன்னாள் இராணுவத்தினர் நன்நலச் சங்கம் (பதிவு எண் 55/67) 25-1-1978 அன்று கோவை புதூரில் உள்ள முன்னாள் இராணுவத்தினர் புனர்வாழ்வு புனரமைப்பு சிறப்பு நிதியிலிருந்து கட்டப்பட்ட வீடுகளுக்கு வசூலிக்கும் வட்டியை ரத்து செய்யக் கோரி மனு அனுப்பினார்களா?

(ஆ) ஆம் எனில், அரசு அதன் மீது எடுத்த முடிவு யாது?

மாண்புமிகு திரு. க. உரொ. எட்மண்ட்: (அ) ஆம்.

(ஆ) முன்னாள் படை வீரர்களின் தொகுப்பு நிதியிலிருந்து வீட்டு வசதி வாரியம் ரூபாய் ஐந்தரை லட்சம் கடன் பெற்று வாடகை மற்றும் சொந்த குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 66 வீடுகள் கட்டி முன்னாள் இராணுவத்தினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் ஒதுக்கப்பட்டது.

வீட்டு வசதி வாரியம் இந்தத் தொகுப்பு நிதிக்கு 5 சத விகிதம் வட்டி கொடுப்பதாலும், வீடு குடியிருப்பாளரிடமிருந்து வசூலிக்கப்படும் வட்டி 6 சதவிகிதம் தான் என்பதாலும், இந்த சங்கத்தின் கோரிக்கையை தொகுப்பு நிதியின் துணை நிலைக்குழு (Standing Sub-Committee) ஏற்றுக் கொள்ளவில்லை.

திரு. ஆ. நடராசன்: தலைவரவர்களே, முன்னாள் இராணுவத்தினர் தங்களுக்கு வேலையில்லாத காரணத்தினால், வருவாய் இல்லாமல் இருக்கிறார்கள். அந்தத் தொகையைக் கட்டுவதற்கு அவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் 9 சதவீதம் தண்டல் வரி, அதாவது பீனல் இண்டரஸ்ட் என்று வசூல் செய்கிறது. அந்த பீனல் இண்டரஸ்டையாவது அரசாங்கம் தள்ளி வைக்க முயற்சிக்குமா?

மாண்புமிகு திரு. க. உரொ. எட்மண்ட்: பேரவைத் தலைவரவர்களே, அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இப்பொழுது அரசிடம் இல்லை. காரணம், இவற்றையெல்லாம் முடிவு செய்வது ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கிற ஸ்டாண்டிங் சப்-கமிட்டி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கு. ரமணி: தலைவரவர்களே, முன்னாள் இராணுவத்தினருக்கு அரசாங்கம் பல புதிய சலுகைகளைக் கொடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் அரசு பணம் போட்டிருக்கிறது என்பதால் அவர்களிடத்திலிருந்து வீட்டிற்கு வாடகை வசூலிக்கப்பட்டதற்குப் பிறகு வட்டியையும் வசூலிப்பது அவசியம்தானா என்பதை அரசு பரிசீலிக்குமா? அவர்கள் முன்னாள் இராணுவத்தினர் என்கின்ற முறையில் அனுதாபத்தோடு பரிசீலித்து அந்த வட்டி வசூலிக்கப்படுவது நிறுத்தப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. உரொ. எட்மண்ட்: பேரவைத் தலைவரவர்களே, வட்டியைக் குறைப்பதற்கோ அல்லது வட்டியில்லாமலே விதிவிலக்கு அளிப்பதற்கோ இப்பொழுது சாத்தியக் கூறுகள் இல்லை.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS